



வெளியிடுபவர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி 2021.08.19

நாணயக் கொள்கை மீளாய்வு : இல. 06 – 2021 ஓகத்து

இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை இறுக்கமடையச் செய்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஓகத்து 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும், ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கு 6.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 2021 செப்டெம்பர் 01ஆம் திகதியன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்படைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.0 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை மீதான சமமின்மையினை கையாளுவதற்கும் நடுத்தர காலத்தில் எவையேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படுவது தொடர்பிலான முன்னெச்சரிக்கை வழிமுறை நோக்கிலும் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிராந்தியங்களிற்கிடையில் முழுவதும் பொருளாதார நடவடிக்கை இயல்புநிலையடைதல் சமமற்ற நிலையில் காணப்படலும்கூட உலகளாவிய பொருளாதாரம் 2021இல் படிப்படியாக மீட்சியடையும் நிலையில் காணப்படுகின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய பொருளாதார தோற்றப்பாட்டிற்கான 2021 யூலை இற்றைப்படுத்தல் தரவுகளுக்கமைய, உலகளாவிய பொருளாதாரமானது 2021இல் 6.0 சதவீதத்தினாலும் 2022இல் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. பிராந்தியங்களின் இடையில் பொருளாதார தோற்றப்பாடுகள் வேறுபடுவதுடன் கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான பெறுவழியானது, எதிர்வரவுள்ள காலப்பகுதியில் உலகளாவிய பொருளாதார மீட்சியினைச் செலுத்துகின்ற முதன்மைக் காரணியாக தோற்றம்பெற்றுள்ளது. உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் வழங்கல்-கேள்வி பொருத்தப்பாட்டின்மை காரணமாக அநேகமான நாடுகள் தற்காலிக விலை அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளன. அத்தகைய தற்காலிக அழுத்தங்கள் மிகவும் விடாப்பிடியாக உருவாகக்கூடியவையாகவிருப்பதுடன் இதன் மூலம் எதிர்வரவுள்ள காலத்தில் உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்காக முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியப்படுகின்றன. அதற்கமைய, சில மத்திய வங்கிகள் இறுக்கமான நாணயக் கொள்கையினை ஏற்கனவே தொடங்கியுள்ள அதேவேளை, ஏனைய பல வங்கிகள் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் நாணயக் கொள்கையினை இறுக்கப்படுத்துகின்ற சாத்தியப்பாட்டினை சமிக்ஞைப்படுத்தியுள்ளன.

உலகளாவிய நோய்த்தொற்றுடன் இணைந்த இடையூறுகளுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப்பாதையிலேயே பயணிக்கின்றது

இலங்கையின் பொருளாதாரமானது 2020இல் பின்னடைவைத் தொடர்ந்து, இறை மற்றும் நாணயக் கொள்கை சாந்த தூண்டல் வழிமுறைகளினால் துணையளிக்கப்பட்டு படிப்படியாக முன்னோக்கிச் செல்கின்றது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற மதிப்பீடுகளின் பிரகாரம், பொருளாதாரமானது 2021இன் முதல் காலாண்டு காலப்பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு 4.3 சதவீதம் கொண்ட உண்மை வளர்ச்சியினைப் பதிவுசெய்து எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவான மீட்சியொன்றினைக் கண்ணுற்றது. பொருளாதாரமானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலாண்டில் அவதானிக்கப்பட்ட சடுதியான சுருக்கத்தின் பகுதியளவான காரணத்தினால் 2021இன் இரண்டாம் காலாண்டு காலப்பகுதியில் உயர்வான வளர்ச்சி வீதத்தினை பதிவுசெய்யும் நிலையில் காணப்படுகின்றது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மீளவும் தோற்றம்பெற்றிருக்கின்றமை அத்துடன் தொடர்புடைய நோய்த்தடுப்பு வழிமுறைகள் என்பன பொருளாதார நடவடிக்கைக்கான சாத்தியமான இடையூறுகள் 2021இன் இரண்டாமரைக் காலப்பகுதியில் மீட்சியினை சிறிதளவில் நலிவுறச் செய்யக்கூடும். எவ்வாறிருப்பினும், தேசிய கொவிட்-19 தடுப்பு மருந்து நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டமை அதேபோன்று நகர்வு மீதான தெரிவுசெய்யப்பட்ட கட்டுப்பாடுகளை மாத்திரம் விதிப்பதற்கான அரசாங்கத்தின் உபாயம் என்பன மூலம் நடவடிக்கை உத்வேகம் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் நிலைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. உண்மைப் பொருளாதாரம் 2021இல் 5 சதவீதத்திற்கும் மேலாக வளர்ச்சியடையக்கூடும் என்றும் இவ் உத்வேகம் நடுத்தர காலத்தில் நிலைபெற்றிருக்கும் என்றும் கிடைக்கத்தக்க குறிகாட்டிகளும் எறிவுகளும் எடுத்துரைக்கின்றன.

அநேகமான சந்தை வட்டி வீதங்கள் குறைந்த மட்டங்களை எய்தி தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்களில் எதிர்பார்க்கப்பட்ட துரிதமடைதலைத் தோற்றுவித்துள்ளன

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை வழிமுறைகளின் படிப்படியான ஊடுகடத்தல் மூலம் அநேகமான சந்தை வைப்பு மற்றும் கடன் வழங்கல் வட்டி வீதங்கள் வரலாற்றிலேயே அவற்றின் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. குறைவான வட்டி வீதச் சூழலினால் துணையளிக்கப்பட்டு தனியார் துறைக்கான கொடுகடன், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட வருடாந்த கொடுகடன் விரிவடைதலினை விஞ்சி, 2021இன் முதலரையாண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன் மிக்க அத்துடன் தேவையுடைய துறைகளுக்கான அதிகரித்த கொடுகடன் பாய்ச்சல்கள் மூலம் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் கொடுகடன் விரிவடைதல் உத்வேகம் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அரசிறை வருவாய் அத்துடன் மீண்டெழும் செலவினம் மீதான உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்திற்கு மத்தியில் வங்கித்தொழில் துறையிலிருந்து அரசாங்கத் துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன், குறிப்பாக அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனும் ஆண்டு காலப்பகுதியில் இது வரையிலும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. அதிகரித்த உள்நாட்டுக் கொடுகடனின் தாக்கத்தினைப் பிரதிபலித்து விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுகின்றது.

வெளிநாட்டுத் துறையானது தொடர்ந்தும் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட வழிமுறைகளை வேண்டிநிற்கின்றது

தனியார் துறைக்கு குறைந்த செலவில் கொடுகடனை கிடைக்கச்செய்வதைத் தோற்றுவித்த வளர்ச்சிக்கு – சாதகமான அத்தியாவசிய தூண்டல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியமை 2020 நடுப்பகுதியிலிருந்து வணிகப்பொருள் இறக்குமதிகளுக்கான கேள்வியில் நிலைத்திருக்கும் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளை விஞ்சிய இறக்குமதிச் செலவினத்தின் அதிகரிப்புடன் வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியினைவிட 2021இன் முதலரைக் காலப்பகுதியில் தொடர்ந்தும் விரிவடைந்தது. மேலும், உலகளவில் உலகளாவிய நோய்த்தொற்று மீள எழுச்சி பெற்றமையுடன் இணைந்த நிச்சயமின்மைகள் காரணமாக சுற்றுலாத் துறையின் எதிர்பார்க்கப்பட்ட மீட்சி மேலும் தாமதமடையக்கூடும். 2020 இலும் அதேபோன்று 2021இன் முதல் சில மாதங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்த தொழிலாளர் பணவனுப்பல்களும் சில வேகத் தளர்ச்சியினைக் காண்பித்துள்ளன. ஏற்றுமதியாளர்களின் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றல் அத்துடன் முன்கூட்டிய இறக்குமதிகள் என்பன நிதிச் சந்தையில் ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயச் சாதனங்கள் மீதான வட்டி வீதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மூலம் தூண்டப்பட்ட சில ஊக நடவடிக்கையுடன் ஒன்றுசேர்ந்து உள்நாட்டுச் சந்தையில் செலாவணி வீதம் மீது மிதமிஞ்சிய அழுத்தத்தினைத் தோற்றுவித்தன. இவ்வபிவிருத்திகளுக்கு மத்தியில் 2021 யூலையின் பிற்பகுதியில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவு உள்ளடங்கலாக அரசாங்கத்தின் அனைத்து படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளும் 2021இன் இதுவரையிலும் உரியவாறு நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 யூலை இறுதியளவில் 1.8 மாதங்களைக் கொண்ட இறக்குமதிக்குப் போதுமானதாக ஐ.அ.டொலர் 2.8 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இது சீன யுவான் 10 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுக்குச் சமமான) கொண்ட சீன மக்கள் வங்கியுடனான இருபுடை நாணய பரபரல்பர பரிமாற்றல் வசதியினை உள்ளடக்கவில்லை. அண்மைய எதிர்காலத்தில் அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டத்தினை மீள வலுவூட்டும் பொருட்டு பல மூலங்களிலிருந்தும் வெளிநாட்டு நிதியளித்தலைப் பெற்றுக்கொள்ளவதற்கு அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழிமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் வாயிலாக படுகடனற்ற வெளிநாட்டு உட்பாய்ச்சல்களைத் தோற்றுவிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் தொடர்ந்தும் கண்டறிவதை அதீதமாக முன்னெடுக்கின்றது, இது எதிர்வருகின்ற காலத்தில் வெளிநாட்டுத் துறையினை வலுப்படுத்துவதற்குத் துணையளிக்கும்.


பணவீக்கம் மீதான சாத்தியமான மேல்நோக்கிய அழுத்தங்கள் முன்கூட்டிய கொள்கை வழிமுறைகள் ஊடாக கையாளப்பட்டு வருகின்றன

2021இன் ஆரம்ப காலப்பகுதியில் மிதமாகக் காணப்பட்ட பணவீக்கமானது உயர்வான உணவுப் பணவீக்கம் அத்துடன் உணவல்லா பணவீக்கத்தில் சில விரைவடைதல் காரணமாக அண்மைய மாதங்களில் ஓரளவிற்குத் துரிதமடைந்தது. பணவீக்கமானது, குறுங்காலத்தில் விரும்பப்பட்ட 4-6 சதவீத இலக்கு வீழ்ச்சின் மேல் எல்லையளவில் அமைந்திருக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. திரண்ட கேள்வி நிலைமைகளில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்புகள் அத்துடன் உலகளாவிய வலு மற்றும் ஏனைய பண்ட விலைகளில் சாத்தியமான அதிகரிப்புகள் என்பன 2022இல் சில பணவீக்க

அழுத்தங்களை தோற்றுவித்து நடுத்தரகாலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுவதை உறுதிசெய்வதற்கு முன்கூட்டிய கொள்கை வழிமுறைகளை தேவைப்படுத்தலாம்.

வரைபடம்: 01

கொ.நு.வி. சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட காலாண்டு சராசரி முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு, %)



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

குறிப்பு: ஒரு எதிர்வுகூறலானது ஒரு வாக்குறுதியோ அல்லது கடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பக இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப் பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. எறிவானது 2021 ஓகத்தில் எதிர்வுகூறல் வட்டத்தின் போது கிடைக்கத்தக்கதாகவிருந்த தரவுகள் மற்றும் எடுகோள்கள் மற்றும் பகுத்துணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.

வரைபடத்தில் காட்டப்பட்ட நம்பக இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளின் வீச்சுக்களைக் குறிக்கின்றது. விசேடமாக, கடும்பச்சை நிறத்தினால் நிறந்தீட்டப்பட்ட பரப்பு 50 சதவீத நம்பக இடைவெளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உண்மையான பணவீக்கம் இந்த இடைவெளிக்குள் இருப்பதற்கு 50 சதவீத நிகழ்தகவு இருப்பதைக் குறிக்கின்றது. நம்பக இடைவெளிகள் நீண்ட காலப் பரப்பெல்லையில் பணவீக்கத்தினை எதிர்வுகூறுவதிலுள்ள அதிகரித்த நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகின்றது.

நாணயக் கொள்கை நிலையினை இறுக்கமடையச் செய்தல் பாரிய பொருளாதார உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டவாறான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, நாணயச் சபையானது, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து பொருளாதாரத்திற்கென வழங்கப்பட்ட சில அதிவிசேட ஆதரவினைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 2021 ஓகத்து 19 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் கொள்கை வட்டி வீதங்களை அதாவது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கும் 6.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இது, சுயாதீனமாக சரிப்படுத்துகின்ற +300 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட எல்லையுடன் கூடிய துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்துடன் இணையப்பெற்றுள்ள வங்கி வீதத்தை 9.00 சதவீதத்திற்கு தோற்றுவிக்கும். இச்சரிப்படுத்தல்களுக்கு விரைவான சந்தை பதிலிறுப்பினைத் தூண்டும் பொருட்டு நாணயச் சபையானது 2021 செப்டெம்பர் 01ஆம் திகதியன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.0 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. உள்நாட்டு நிதியியல் சந்தைகளிலும் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையிலும் நிலவுகின்ற சமமின்மைகளை சீர்ப்படுத்துகின்ற அதேவேளை நடுத்தரகாலத்தின் மீதான ஏதேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள்

தோற்றுவிக்கப்படுவதனை முன்கூட்டியே கையாளுவதற்கும் அதனூடாக பாரிய பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் இந்நாணயக் கொள்கைத் தீர்மானங்கள் துணையளிக்குமென சபை எதிர்பார்க்கின்றது. சந்தை வட்டி வீதங்களில் மேல் நோக்கிய இச்சரிப்படுத்தல்களும் உள்நாட்டுப் பணச் சந்தையில் எதிர்பார்க்கப்படும் திரவத்தன்மை பற்றாக்குறையும் 2020இன் ஆரம்ப காலத்தில் உலகளாவிய நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து அவதானிக்கப்பட்ட பொதுமக்களிடமுள்ள பாரியளவிலான நாணயத் தொகையினைத் ஈர்ப்பதற்கு பொருளாதாரத்திற்குத் துணையளிக்கும்.

மத்திய வங்கியானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்குமென்பதுடன் பொருளாதாரம் அதன் இயலாற்றலுக்கு திரும்பலடையும் அதேவேளை அதன் நெகிழ்ச்சிமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத வீச்சில் பணவீக்கத்தினைப் பேணுவதை உறுதிசெய்வதற்கு பொருத்தமான வழிமுறைகளையும் மேற்கொள்ளும்.

நாணயக் கொள்கை தீர்மானம்: கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு விகிதங்கள் அதிகரித்துள்ளன

துணைநில் வைப்பு வசதி வீதம் 5.00%

துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 6.00%

வங்கி வீதம் (துணைநில் கடன் வழங்கல் வீதத்துடன் சுயாதீனமாக சரிப்படுத்தப்பட்டது) 9.00%

நியதி ஒதுக்கு விகிதம் 4.00%

தகவல் குறிப்பு:

மெய்நிகரான நாணயக் கொள்கை ஊடக மாநாடு 2021 ஓகத்து 19ஆம் திகதி அன்று மு.ப. 11.00 மணிக்கு ஷாம் வாயிலாக இடம்பெறும் என்பதுடன் முகநூல் மீது நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2021 ஒத்தோபர் 14ஆம் நாள் வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்										
	2019					2020					2021
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு
வேளாண்மை	5.7	3.1	2.6	-5.8	1.0	-6.5	-8.2	3.1	1.3	-2.4	6.1
கைத்தொழில்கள்	3.9	1.7	3.3	1.3	2.6	-7.9	-23.1	0.6	1.3	-6.9	5.5
பணிகள்	4.0	0.7	1.8	2.4	2.2	2.9	-12.9	2.1	1.9	-1.5	3.0
மொ.உ.உற்பத்தி	4.0	1.3	2.3	1.6	2.3	-1.8	-16.4	1.3	1.3	-3.6	4.3

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		திசெ 20	சன 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21	யூலை 21
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	4.2	3.0	3.3	4.1	3.9	4.5	5.2	5.7
	தேடுவிசு(2013=100)	4.6	3.7	4.2	5.1	5.5	6.1	6.1	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	3.5	2.7	2.6	3.1	3.0	3.2	3.2	3.7
	தேடுவிசு(2013=100)	4.7	4.2	4.1	4.3	4.1	4.2	4.1	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21
ஒதுக்குப் பணம்	978	1,029	1,031	1,036	1,065	1.5	1.5	0.9	4.0	22.6
விரிந்த பணம் (M _{2b})	9,651	9,839	9,947	10,033	10,165	23.8	21.5	20.4	21.0	21.5
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(386)	(430)	(431)	(429)	(481)	-496.1	-1,629.0	-615.8	-778.2	-4,012.3
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	10,037	10,269	10,378	10,462	10,646	30.4	27.2	26.9	25.4	27.1
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	4,793	5,005	4,965	5,024	5,195	61.9	54.7	50.4	45.0	44.3
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	1,080	1,098	1,093	1,113	1,132	29.7	26.5	17.1	16.8	19.0
தனியார் துறைக்கான கொடுகடன்	6,276	6,388	6,446	6,501	6,585	7.8	7.5	8.2	10.5	12.9
விரிந்த பணம் (M ₄)	11,790	12,010	12,154	12,265	12,402	21.9	20.4	19.6	20.2	20.9

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	பெப் 21 முடிவில்	மாச் 21 முடிவில்	ஏப் 21 முடிவில்	மே 21 முடிவில்	யூன் 21 முடிவில்	யூலை 21 முடிவில்	2021 ஓகத் 18இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	4.50	4.50	4.50	4.50	4.50	4.50	4.50
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	5.50	5.50	5.50	5.50	5.50	5.50	5.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	4.55	4.62	4.64	4.66	4.93	5.10	5.09
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	4.90	5.05	5.11	5.13	5.18	5.22	5.33
182-நாள்	4.99	5.10	5.14	5.14	5.19	5.23	5.34
364-நாள்	5.09	5.11	5.18	5.18	5.23	5.25	5.32(அ)
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	5.76	5.78	5.86	5.65	5.51	5.76	5.71(ஆ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	10.08	9.91	9.73	9.64	9.50	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	8.26	8.28	7.95	7.74	7.47	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	5.36	5.20	5.07	4.97	4.87	4.77	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	6.53	6.29	6.09	5.94	5.82	5.67	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	4.96	4.86	4.77	4.77	4.98	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	5.09	4.99	4.92	4.90	5.10	-	-

(அ) 2021 ஓகத்து 11 அன்று நடைபெற்ற ஏலத்தில் வீதம்

(ஆ) 2021 ஓகத்து 13 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி